



மருத்துவர். பா. ஜெய்கணேஷ் மூர்த்தி

BEST DOCTOR

மருத்துவர். பா. ஜெய்கணேஷ் மூர்த்தி அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதகமண்டலத்தில் எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அன்னார் 2008 ஆம் ஆண்டு முதல் உதகமண்டலம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 820க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு நோயாளிகளை குணப்படுத்தி உள்ளார் அதில் அதிகபட்சமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மிகவும் சவாலான முதுகுத் தண்டுவடம் அறுவை சிகிச்சைகளை செய்து நோயாளிகளை இயல்பு நிலைக்கு திரும்ப செய்து உள்ளார். தமிழக அரசு செயல்படுத்தி வந்த "தாய்" என்ற மருத்துவ சேவைப் பிரிவுக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரண நபர்களுக்கு சவாலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக தமிழக அரசின் சிறந்த மருத்துவர் சான்றிதழ் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு, படுத்த படுக்கையாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். தெங்குமராஹாடா பழங்குடியினர் பகுதியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனு நீதி நாளில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளார்.

மேலும், 726 மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் பெறுவதற்கு இணையதளம் மூலம் மருத்துவச் சான்று வழங்கிட பரிந்துரைத்துள்ளார். கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் புரிந்ததற்காக, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அண்ணாருக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர் பா. ஜெய்கணேஷ் மூர்த்தி அவர்களைப் பாராட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது.

**Dr. B. JEYAGANESH MURTHY, MBBS, D.(Ortho.)**, is serving as orthopedic surgeon since 2008, at Government Head quarters and medical college hospital at Udagamandalam and has performed more than 820 corrective surgeries for persons affected with loco motor disabilities and spinal cord injuries. He has restored normal physical status through these corrective surgeries by Knee joint replacement and other interventions. He has served as nodal officer for “Thai” medical service unit. He has bagged the Best Doctor award for performing challenging surgeries, Under the Chief Ministers Comprehensive Health Programme. He has performed doorstep services by issuing medical certificates with ID cards for those DAPs who are in bedridden condition. In Tengumarahada tribal area, he has issued ID cards for many DAPs to get maintenance allowances. He has helped 726 DAPs to get UDID cards with medical certificates through online portal. During covid-19 pandemic period, he has been recognized and honored by the district collector for his outstanding service.

Hence Dr.Jeyaganesh Murthy, MBBS, D. (Ortho), has been awarded “**Best Doctor**” for his outstanding services to DAPs at Nilgris District.